

UNE PAGE UNE ŒUVRE : FOUZTI

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ
 طَائِفَةٍ وَتَجَمُّعَةٍ سَلَّمَ بِمُخْلِصِيهَا وَبَشَّرَ آتِيَةَ الْقِيَامَةِ بِالسَّلَامَةِ
 وَالْأَنْبِيَاءَ بِطَهْرِهِ وَالْقَصِيدَةَ بِعَامِرٍ جَاءَ بِهَا قَالَ لَا تَكْفُرُ فَوْزِيَّةُ أَحَدٌ
 قَرْنِي سَلِي، بِكَلْبَةٍ وَاشْرَبِي بِهَا
 قَرِبَتْ بِكَرْفِ الْعَنَتِ بِتَيْبَةِ الْأَعْمِيَّاتِ تَرْجِمُ فَوْزِيَّةُ الْمَوْقِفَاتِ مِنْهُنَّ الْأَلْبَانِيَّةُ
 كَرَفَتْ بِكَرْفِ قِيَامَةِ خَيْرِ رُسُلِ الْأَنْبِيَاءِ وَبِكَرْبَارِ الْوَأَسْفَاءِ وَالْمَرْجِيَّةُ بِبُشْرَى
 لَمْ يَلْقَ مِنْهُنَّ لَوْ مِثْلَهُنَّ كَوْنِيَّةً لَمَذِينِ يَأْتِي خَيْرُ مَعْمُومِينَ مَقْضُومَةٍ بِشْرَى
 يَفْوُزِيَّةُ لَعْدِيَّةُ قَائِدَةِ قِطْعَةِ الْفَيْزِ فَوْزِيَّةُ بِشْرَى فَتَحَكَّ طَائِفَةُ فَتَحَكَّ
 وَاجْتَمَعَتْ أَيُّومَهَا بِأَيْدِيهِ لِي فَوْزِيَّةُ بِهَا أَلْمُتَوَاتِي بِهَا مِنْ مَنَاقِبِ الْعَرَبِ
 أَنْتَ سَلَمَةُ الْبَسْرَامِ خَالَمُ تَحْقُوقِ الْحَرَامِ وَأَنْتَ كَلَامُ الْإِحْرَامِ بِاللَّيْلِ وَالنَّهَارِ
 شُكْرِيَّةُ الْعَرَبِيَّةِ شَأْنُكَ شُكْرُ الْبَرِيَّةِ إِنَّكَ تَأْتِي بِزِينِ عِنْدَ الْفَيْزِ لَمْ يَلْقَ
 زَيْدٌ بِمَا زَيْدٌ بِكَ وَطَرِيَّةُ يَوْمِ فَرْجِكَ بِرَبِّيَّةِ اللَّهِ الْبَرِيَّةُ مَغِيْبَةُ الْوَالِدِ
 بِأَلْفِ كَيْفِيَّةٍ طَلَبْتُ مِنْهَا زَيْدُونَ لَكِ الْفَيْزُ وَالرُّطُونُ وَالزُّبَابُ تَسْتَكِي
 بِتَأَمُّ رُوحِ الْعَالِيَةِ بِأَلْفِ جَلَالِ الْعَالِيَةِ إِنَّكَ لَا يَحَالِكُ مِنْهُ الْفَيْزُ الْعَلِيَّةُ
 بِأَرْبَعِ يَدَيْهِ وَأَلْفِ تَأَمُّ فِي الْبَيْتِ وَالْمَطَالُ بِعَائِلَةِ الْعَدَالِ لِقَارِهِ تَمْتَكِي
 هَدْيِيَّةُ خَيْبَةِ رَجَبِيَّةِ الْفَيْزِيَّةِ مِنْهُ طَرِيَّةُ قِيَامَةِ رَجَبِيَّةِ الْفَيْزِيَّةِ
 دُورِيَّةُ عَيْنِيَّةِ وَأَوْجَعِيَّةِ بِأَرْبَعِ يَدَيْهِ وَالْقَصِيدَةَ بِعَامِرٍ جَاءَ بِهَا
 حُورِيَّةُ بِعَيْنِيَّةِ قَرْنِيَّةُ الْفَيْزِيَّةِ لَمْ تَقْرَبِ الْفَيْزِيَّةُ مَعْمُومِيَّةُ فَتَحَكَّ
 زَيْدٌ لَيْعُمَةُ فَتَحَكَّ بِكَرْفِ الْفَيْزِيَّةِ وَالْحَمْدُ لِلَّهِ

رَبِّ الْعَالَمِينَ

FOUZTI
POEME A MARIE

Félicité à toi Marie, réceptacle de la Pureté.
 Tu es au-dessus de tous les chastes.
 Tu es au-dessus d'elles devant Dieu.
 Le "soit" du Seigneur t'a offert l'un des meilleurs prophètes
 Par toi, tous les humains auront la félicité,
 Et je jure par Dieu, que tu n'es pas au nombre des associateurs.
 Il n'est pas caché pour les musulmans.
 Et tous ceux qui adorent le Seigneur, que tu es l'aimée de Dieu.
 Oh la mère des purs, toi et ton fils vous êtes exempts d'associationismes.

Dieu m'a conduit vers ton apologie
 Tu es l'escalier pur, jamais l'illicite n'a de place auprès de toi
 Tu es l'essence même de la pureté.
 Et je ne cesserai de t'adresser des remerciements.
 Le Généreux notre Seigneur, a enveloppé de sa grâce tout ce qui te concerne.
 Et les remerciements sont sans limites.
 Ton fils a obtenu gain de cause auprès de Seigneur.
 Par la grandeur de ton fils et par la sienne je demande
 Au seigneur de t'accorder une grâce qui éternise ta proximité.

Par le "soit" du Seigneur, je demande au Seigneur que ce poème Soit comme un pilier qui purifie nos actes d'adoration.
 Oh Mère de l'Esprit Divin,
 Oh la Mère qui a dissipé les ténèbres, ton fils n'a pas été crucifié.
 Que la baraka du Seigneur soit sur toi
 Par ton fils Dieu a dissipé les ténèbres de son temps
 Il a déblayé le chemin qui éternisera le licite, le Halal.
 Reçois mon don sans échange, de la manière dont tu as été agréée
 Par le Seigneur, et qu'il parvienne jusqu'à tes ancêtres.

Hammad Ibn Mohammad Ibn Habib Allah
 Dit Cheikh Ahmadou BAMBA.